

ஒரு நாளைக்கு இரண்டு அத்திப்பழம் சாப்பிட நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

சார்வரி வைகாசி	19	JUNE - MON திங்கள்	ஷவ்வால் 8	www.mahacalendar.com	இராசிபலன்
-------------------	----	-----------------------	-----------	----------------------	-----------